

**Chezhumai**

**செழுமை**



**TIST India**



T I S T F a r m e r s H e l p W o r l d w i d e P r o b l e m

**The International Small Group & Tree Planting Program**

TIST India: 19/8, Lake View Road, Kottur, Chennai 600 085, Tamil Nadu, India  
Phone : +91 44 42188438 / Mobile: +91 9840299822 / Email: josephrexon@tist.org / Web: www.tist.org

## HELPLINE

For any information or help  
Dial 9003020836 / 9003020839 /  
9003020843

If you have any difficulty in TIST  
Program Dial 9840299822

Our landline: +91 44 42188438

Our email: josephrexon@tist.org

Our address: 19/8, Lake View  
Road, Kottur, Chennai 600085

## தொழில்முறை உதவி

எந்த தகவல் மற்றும் உதவிக்கு  
டயல் பண்ணுங்கள் : 9003020836 /  
9003020839 / 9003020843

உங்களுக்கு டி.ஐ.எஸ்.டி. திட்டத்தில்  
ஏதாவது கஷ்டம் இருப்பின்  
டயல் பண்ணுங்கள் : 9840299822

எமது நிலவழி இணைப்பு :  
+91 4442188438

எமது மின் அஞ்சல் :  
Josephrexon@tist.org

எமது விலாசம் :  
19/8 ஏரிக்கரைச் சாலை கோட்டுர்,  
சென்னை 600085

## What to do with the naturally fallen and trimmed leaves?

Most of them burn the naturally fallen and trimmed leaves. This is as good as not growing trees. Leaves works continuously to sequester the carbon. When we burn the naturally fallen and trimmed leaves of trees, the carbon content in the atmosphere gets added and puts us behind in healing the atmosphere. The one and only best practice is to put those leaves all around the base of the tree. Fallen leaves are one of the most concentrated sources of nutrients available, carrying 50 to 80 percent of the nutrients that a tree extracts from the soil and air. Fresh grass and plant trimmings are a rich source of nitrogen. These leaves get mixed with the soil and form natural manure, which is very good for the tree.



## இயற்கையாக உதிரும் இலைகள் மற்றும் தரிக்கப்பட்ட இலைகளை கொண்டு என்ன செய்யலாம் ?

இவ்வாறு கீழே உதிரும் இலைகளை பலர் எரித்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு மரங்களை வளர்க்காமலேயே இருக்கலாம். இலைகள் தொடர்ந்து செயல்பட்டு கார்பன் உற்பத்திக்கு உதவுகிறது. நாம் இலைகளை எரிப்பதினால், சுற்று சூழலில் உள்ள கார்பனின் அளவை அதிகரிப்பதுடன், நாம் சுற்று சூழலை சுத்திகரிப்பதிலிருந்து பின் தங்க செய்கிறது. கீழே விழும் இலைகளை சேர்த்து மரங்களின் அடியில் சுற்றி போட்டுவிடுவது சிறந்த செயலாகும். இவ்வாறு செய்தால் இலைகளின் உள்ள சத்து பொருட்கள் மரங்களை சென்று அடைவதோடு, மரங்களும் இதிலிருந்து 50 முதல் 80 சதவிகிதம் வரை சத்து பொருட்களை பூமியிலிருந்தும், காற்றிலிருந்தும் கிடைக்கக்கூடிய அளவில் தக்க வைத்துக்கொள்கிறது. புதியதாக வளரும் புற்கள் மற்றும் கத்தரித்த செடியின் கிளைகள், நைட்ரஜன் உற்பத்திக்கு மிக சிறந்த மூலாதரமாகும். இந்த இலைகள் மண்ணோடு மண்ணாக கலந்து மிக சிறந்த இயற்கை உரமாக மாறுகிறது. இது மரங்களுக்கு சிறந்த உரமாகும்.

The write up on Asola, which is used as good manure for agriculture and cattle fodder purpose, is extract from book "Asola Vivasayin Varaprasadham". Any one interested to have the write-up in English, please write to josephrexon@tist.org.

### அசோலா வளர்ப்பு - அசோலா என்றால் என்ன

அசோலா என்பது ஒரு பெரணிச் செடியாகும். இது தண்ணீரில் வாழும் ஒரு தாவரம்.

### அசோலா வளர்க்கும் அல்லது உற்பத்தி செய்யும் முறை

அசோலா நீர்நிலை, மீன்குட்டை, நெல் வயல்களிலும் வளர்க்கலாம். மற்றும் இதை எளிய முறையில் வீட்டில் உள்ள தோட்டங்களிலும் வளர்க்கலாம். இந்த முறை பின்வரும் படிகளில் வளர்க்கலாம். முதலில் நிலத்தை சமப்படுத்த வேண்டும். செவ்வக வடிவில் பாத்தியை அமைக்க வேண்டும். நீள அகலம் 2.25 x 1.5மீ (உதாரணம்) இருக்க வேண்டும். இந்த நீள அகலத்திற்கு செங்கற்களை செங்குத்து வடிவில் நிறுத்தி பாத்தியை அமைக்க வேண்டும். பாத்தியின் மையப்பகுதியில் சிமெண்ட் சரக்கு அல்லது நூல் சாக்கு அல்லது பிளாஸ்டிக் பேப்பர் போட வேண்டும். இதன் மேல் ஷிபான் ஷிட்டை விரிக்கவும். இதன் மீது 30-35 கிலோ நல்ல வளமான மண்ணை பரப்ப வேண்டும். மேலும் இதில் மூன்று நாட்களுக்கு மேலான பழைய சாணியினை சுமார் 4-5 கிலோ எடுத்து அதனை 15-20 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். இதில் அசோர்பெர்ட் 15-20 கிராம் எடுத்து சாணியுடன் கரைத்து அசோலா வளர்க்கும் ஊடகத்தில் தெளிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு நீர்மட்டம் 7-10 செமீ உயரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது அசோலா வளர்க்கும் பாத்தி தயாராகிவிட்டது. இதில் சுமார் 1-1.5 கிலோ நல்ல தரமான அசோலா விதையைப் பாத்தியில் பரவலாக இடவேண்டும். பின்னர் நீர் அளவு சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். முதலில் 7-8 நாட்களுக்கு மேல் தினமும் 1-2 கிலோ அசோலா எடுக்கலாம்.



TIST யின் பயிற்சியாளர் அசோலா செடிகளை பார்வையிடுகிறார்



### அசோலா பயன்கள்

1. விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
2. மாடு, ஆடு, கோழி, முயல் போன்றவைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

### அசோலாவால் நிலத்திற்கு ஏற்படும் நன்மைகள்

1. உரச் செலவு 30-40% வரை குறைகின்றது.
2. நீர் ஆவியாவதை தடுக்கின்றது.
3. களையைக் கட்டுப்படுத்துகிறது.
4. பல்லாயிர் இனப்பெருக்கத்தை தூண்டுகிறது.
5. வளர்ச்சி ஊக்கிகளை வெளியேற்றி பயிர் நன்கு வளர உதவுகிறது.
6. மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் சத்துக்களைக் கரைத்துக் கொடுக்கிறது.

### Best practices followed by the small groups of this Chezhumai

- ☞ Using the waste materials of intercrops effectively to improve the soil condition
- ☞ Using cow dung as natural manure
- ☞ Practicing intercrops regularly
- ☞ Planting exclusively useful trees
- ☞ Informing about TIST Program to other farmers and helping them to join in TIST Program
- ☞ Using the available water effectively
- ☞ Utilizing the land effectively for additional income



### இம்மாத செழுமை இதழில் வரும் சிறுகுழுவினரின் சிறந்த பயிற்ச்சி முறைகள்

- ☞ ஊடுபயிர் களில் உள்ள சத்தைகளை எரிக்காமல் நிலங்கள் மேல் பரப்பி மண் வளத்தை காப்பது.
- ☞ மாட்டு சாணத்தை பயன்படுத்துவது
- ☞ தொடர்ச்சியாக நல்ல முறையில் ஊடுபயிர் செய்வது
- ☞ தேவையுள்ள மரங்களை தேர்வு செய்து நடவுவது.
- ☞ TIST திட்டத்தை பற்றி TIST-ல் இல்லாத விவசாயிகளிடம் எடுத்து கூறி அவர்களையும் TIST திட்டத்தில் சேர்ப்பது
- ☞ தண்ணீரை அளவாக நல்ல முறையில் பயன்படுத்துவது
- ☞ நிலத்தை வெறுமையாக வைக்காமல் நல்ல இலாபம் தரும் செயல் முறைகளை செய்வது.



## Bharathi Small Group of OPN Kandigai

Members of Bharathi Small Group are following the best practices of TIST at OPN Kandigai Village at Thiruthani Center. In this group there are 458 mango and 463 teak trees in Bharathi Grove. The members of this group have planted trees as per TIST guidance and best practices, and enjoying the benefits of TIST Program. They also tell about TIST Program and TIST stipend payment to other farmers and encourage those farmers to plant trees by joining in small groups in TIST Program. The members regularly practice intercrops in between their mango and teak trees like karamani (black-eye bean/peas) and ground nut. The members of this group participate in all TIST training meetings and Node meetings without fail. They water the mango trees by way of drip irrigation and use the natural manure, cow dung.

## OPN கண்டிகையை சார்ந்த பாரதி சிறுகுழு

திருத்தனி மையத்தில் OPN கண்டிகை கிராமத்தில் பாரதி சிறு குழு TIST யின் சிறந்த பயிற்சி முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். இக்குழுவின் பாரதி என்ற தோப்பில் மா 458, தேக்கு 463 மரங்கள் உள்ளன. இக்குழு உறுப்பினர்கள் TIST ஆலோசனைகள் மற்றும் சிறந்த பயிற்சி முறைபடி மரக்கன்றுகளை வைத்து, TIST யின் திட்டத்தில் உள்ள பலன்களை பெற்று வருகின்றனர். மேலும் TIST யின் திட்டத்தை பற்றி, அவர்கள் பெறும் ஊக்கத்தொகையை பற்றி மற்ற விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்கின்றனர். இக்குழு உறுப்பினர்கள் TIST திட்டத்தைப்பற்றி விவசாயிகளுக்கு ஓர் பயனுள்ள திட்டம் என்ற மற்ற விவசாயிகளுக்கு கூறுவதோடு அந்த விவசாயிகளையும் மரம் நடுவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் மா மற்றும் தேக்கு மரங்களுக்கு இடையில் குறுகிய கால ஊடு பயிர்களான வேர்கடலை மற்றும் காராமணி போன்றவற்றை பயிர் செய்கின்றனர். இக்குழுவினர் TIST யின் பயிற்சி மற்றும் கணு கூட்டத்திற்கு தவறாமல் வருகின்றனர். இக்குழுவினர் மா மரங்களுக்கு சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி இயற்கை உரமான சானத்தை பயன்படுத்துகின்றனர்.



Members of Bharathi Small Group all happy in their grove  
பாரதி சிறுகுழு உறுப்பினர்கள் அவர்களது தோப்பில் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்

## Vasantha Small Group of Vellore Center

Members of Vasantha Small Group are following the best practices of TIST at Vasanthapuram Village at Vellore Center. The members of this group have formed two groves with their land and planted trees, in Danansezhiyan grove 73 Kumil and in Mahalingam grove 532 teak trees are been planted, totally there 605 trees with this group. These trees are planted with good spacing from 8 to 10 feet. Moreover, unwanted weeds are removed from the groves and natural manure (cow dung) is used effectively, the group members say that, by doing this exercise the tree grows well. Other than trees, to get additional income the members have cultivated urad bean (Ulundu) as intercrops.

## வேலூர் மையத்தை சார்ந்த வசந்தா சிறுகுழு

வேலூர் மையத்தில் வசந்தபுரம் என்ற கிராமத்தில் வசந்தா சிறுகுழு உறுப்பினர்கள் TIST-ன் சிறந்த பயிற்சி முறைகளை கடைபிடித்து வருகிறார்கள். இவ்வறுப்பினர்கள் தங்கள் நிலங்களை 2 தோப்புகளாக அமைத்து மரங்களை நடவு செய்துள்ளனர். அதில் தனஞ்செழியன் என்ற தோப்பில் 73 குமிழ் தேக்கு மற்றும் மகாலிங்கம் என்ற தோப்பில் 532 தேக்கு நடவு செய்து உள்ளனர். மொத்தம் இக்குழுவிடம் 605 மரங்கள் உள்ளன. மரம் நடவு செய்த அந்த நிலங்களில் வேறு சிறப்பான கூடுதல் வருமானத்திற்காக உளுந்து பயிரிட்டுள்ளனர். இவர்கள் மரங்களிலிருந்து சரியான மகசூல் கிடைக்க மரங்களுக்கிடையே இடைவெளி 8-10 அடி கணக்கில் மரங்களை நடவு செய்துள்ளனர். மரங்கள் நடவு செய்த சில நாட்களில் மரங்களுக்கு இடையே களை எடுத்து அதற்கு சாண ஒரு இட்டுள்ளனர், இவ்வாறு செய்வதினால் மரங்கள் நன்கு வளரும் என்று இவ்வறுப்பினர்கள் கூறுகின்றனர்.



Members of Vasantha Small Group all happy in their grove  
வசந்தா சிறுகுழு உறுப்பினர்கள் அவர்களது தோப்பில் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்

## Arthi Small Group of Vellore Center

Members of Arthi Small Group are following the best practices of TIST at Lakshiyammalpuram Village at Vellore Center. They have planted teak trees in 4 acre land and maintaining it well. The members have split their land in to four groves, namely, Mailammal, Rajanbabu, Rajavel and Subaramani. All these groves are located very close to hill, the soil is mixture of small pebbles all over, due which, agriculture is not possible and so they have planted trees in TIST and enjoying the benefits of TIST Program. The members of this group use completely natural manure for their land.

## வேலூர் மையத்தைச் சேர்ந்த ஆர்த்தி சிறுகுழு

வேலூர் மையத்தில் லட்சுமியம்மாள்புரம் என்ற கிராமத்தில் TIST-ன் திட்டத்தின் சிறந்த செயல்முறைகளையும், விதிமுறைகளை இக்குழு உறுப்பினர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அவர்கள் 4 ஏக்கர் நிலத்தில் தேக்கு மரங்களை வைத்து பராமரித்து வருகிறார்கள். அவர்கள் நிலத்தை நான்கு தோப்புகளாக பிரித்து மயிலம்மாள், ராஜன்பாபு, ராஜவேல் மற்றும் சுப்பிரமணி என்ற பெயரிட்டுள்ளார்கள். அவர்களது தோப்புகள் அனைத்தும் மலையின் அடிவாரத்தில் உள்ளது. அதில் உணவுப்பயிர்கள் எதுவும் பயிர் செய்ய முடியாத வகையில் உருண்டைக் கற்கள் இருப்பதால் நிலத்தில் மரங்களை வைத்து TIST INDIA நிறுவனத்தின் மூலமாக வருகின்ற ஊக்கத்தொகையை மேற்படி குழுவினர் பெற்று வருகின்றனர். அவர்கள் நிலத்திற்கு முழுக்க இயற்கை உரத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.



Members of Arthi Small Group all happy in their grove

ஆர்த்தி சிறுகுழு உறுப்பினர்கள் அவர்களது தோப்பில் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்

### Komathe Small Group of Vandhavasi Center

Members of Komathe Small Group have planted long standing trees in 3 acres land at Kilpakkam Village, totally they have 1689 trees. In Raman grove, they have planted teak, red sanders and kumil trees and maintaining it well. In the middle of this grove members have cultivated intercrops, like urad bean, mustard and groundnut. They are also cultivating hybrid grass, which is good fodder for cattle. To hold and save water around trees, the members have put mixture of soil and manure all around the trees. The members of this group are receiving stipend from TIST last one year and they are expressing their hearty thanks to TIST India.

### வந்தவாசி மையத்தை சார்ந்த கோமதி சிறு குழு

கோமதி சிறு குழு உறுப்பினர்கள் கீழ்ப்பாக்கம் என்ற கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்டகால மரங்கள் நடவு செய்துள்ளார்கள். மொத்த மரங்கள் 1689 உள்ளன. இராமன் என்ற தோப்பில் தேக்கு, சிவப்பு சந்தனம், குமிழ் தேக்கு போன்ற மரங்களை நடவு செய்து நல்லமுறையில் வளர்த்து வருகின்றனர். இந்த மரத்தோப்பிற்கு நடுவில் ஊடு பயிராக உளுந்து, கடுகு, காராமணி, வேர்கடலை போன்றவற்றையும் பயிர்செய்து வருகிறார்கள். மாட்டுத்தீவனமான வளர்ப்பு புற்களையும் இதில் வளர்த்து வருகின்றனர். மரத்திற்கு நீர் சேகரிப்பதற்காக மரத்தின் குழியை சுற்றிலும் வண்டல், எரு போன்றவற்றை சேகரித்து வைத்துள்ளனர். இச்சிறுகுழு கடந்த ஒரு வருடகாலமாக TIST-ன் ஊக்கத்தொகையையும் பெற்று வருகிறது. இச்சிறுகுழு உறுப்பினர்கள் TIST INDIA நிறுவனத்திற்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.



Members of Komathe Small Group all happy in their grove  
கோமதி சிறுகுழு உறுப்பினர்கள் அவர்களது தோப்பில் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்

## Best Practices from Ponrangam Small Group of Chengam Center

Members of Ponrangam Small Group are following the best practices of TIST at Japthikariyanthal Village at Chengam Center. In this group, two family members have joined together and planted teak trees in three groves and maintaining it well. They have planted 160 teak trees in Ponrangam grove and started sugarcanes for seed purpose. These sugarcanes will be harvested in 6 to 7 months and will be used for cultivating sugarcanes in other groves in large scale. The members of this group will not burn sugarcane waste instead they use them as mulching and manure material for their groves. This way of mulching keeps the soil wet and earthworms get developed in this soil, in due course the soil becomes fertile.

## TIST-ன் செங்கம் மையத்தில் பொன்னுரங்கம் சிறுகுழுவின் சிறப்பான செயல்பாடுகள்

செங்கம் மையத்தில் உள்ள ஜப்திகாரியந்தல் கிராமத்தில் பொன்னுரங்கம் சிறுகுழு அமைந்துள்ளது. இச்சிறுகுழு TIST ன் சிறப்பான செயல்முறைகளை கடைபிடித்து வருகின்றனர். அதில் இவர்கள் இரண்டு வெவ்வேறு குடும்பங்களை இணைத்து மூன்று தோப்புகள் கொண்டு நீண்டகால மரமான தேக்கு மரங்களை நடவு செய்து சிறப்பாக பராமரித்து வருகின்றனர். இக்குழுவைச் சேர்ந்த பொன்னுரங்கம் என்பவர் தனது பொன்னுரங்கம் என்ற துண்டில் 160 தேக்கு மரங்களை நடவு செய்துள்ளார். அவர் அந்த தேக்கு மரங்களுக்கிடையே விதைக்கரும்பை நட்டுள்ளார். அவை 6 அல்லது 7 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். பிறகு அதை மற்ற தோப்புகளுக்கு விதை கரும்பாக பயன்படுத்துகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கரும்பின் தேவையில்லாத சோனைகளை எரிக்காமல் அவற்றை தேக்கு மரங்களுக்கு உரமாக பயன்படுத்துகிறார். இதனால் நிலத்திற்கு தேவையான தண்ணிரின் அளவும் குறைகிறது. மண்ணில் வாழும் மண்புழுக்களும் இறப்பதில்லை. இதனால் மண் வளமும் காக்கப்படுகிறது.



Members of Ponrangam Small Group all happy in their grove  
பொன்னுரங்கம் சிறுகுழு உறுப்பினர்கள் அவர்களது தோப்பில் மகிழ்ச்சியாக  
காணப்படுகின்றனர்

## டிஐஎஸ்டி நிகழ்வில் பங்குகொள்ள அங்கத்தினர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள்

1. ஒவ்வொரு சிறு குழுவிலும் குறைந்தது மூன்று வெவ்வேறு குடும்பங்களை சார்ந்த 6 முதல் 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு சிறு குழுவும் குறைந்தது 1,000 உயிர் மரங்களை, டிஐஎஸ்டியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் வளர்க்க வேண்டும்.
3. டிஐஎஸ்டியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்குள் குறைந்தது 5,000 உயிர் மரங்களை கொண்டிருக்க வேண்டும்.
4. உங்கள் சிறு குழு ஒவ்வொரு வருடமும் 20, வருடங்களுக்கு அழிந்த அல்ல விழுந்தபோன மரங்களின் இடத்தில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
5. எல்லா சிறு குழுவும் கீரீன்ஹவுஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.
6. டிஐஎஸ்டி ஒரு வருடத்திற்கு ஒரு உயிர் மரத்திற்கு ரூ.150 (US \$0.03) கொடுக்கும் (கீரீன் ஹவுஸ் உடன்படிக்கையை படித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்).
7. புதர்கள் அல்லது 4மீ உயரத்திற்கு குறைவாக வளரும் இனவகை மரங்களை டிஐஎஸ்டி மரமாக கணக்கில் எடுத்து கொள்ளாது.
8. 2மீஇடைவெளிக்கும் குறைவாக பயிரிடப்படும் மரங்கள் கணக்கில் எடுக்க இயலாது.
9. 10 வருடங்கள் அதற்கு மேல் வளர்ந்த மரங்களையே டிஐஎஸ்டி அறுவடை செய்ய அனுமதியளிக்கும். எனினும் ஒரு வருடத்திற்கு 5 சதவிகிதத்திற்கு மேலாக அறுவடை செய்ய கூடாது.
10. ஒவ்வொரு சிறு குழுவும் 33 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குறுகியகால மரங்கள் இருக்கவேண்டும். (உ.த. தைலமரம்) தற்பொழுதிய குழுக்கள் 33 சதவிகிதத்திற்கு மேல் குறுகியகால கழற்சி முறை மரங்களை வளர்ப்பின் அவர்கள் 5 வருடம் (2012) வரை கூடுதலான மரங்களை வளர்க்க காலம் கொடுக்கப்படும். அல்லது இந்த தகுதியடையும் வரை மரங்களை அறுவடை செய்ய இயலாது.
11. டிஐஎஸ்டி சிறு குழுக்கள் ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயமாக ஆய்வாளர்களை அழைத்து தங்கள் தோப்பினை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் மற்ற சிறு குழுவினரோடு சேர்ந்து ஆய்வின் பொழுது, ஆய்வாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. சிறு குழு அங்கத்தினர் ஒன்றாக கூடி தங்களின் பயிற்சி முறைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் சந்திக்க இயலாவிட்டால் மாதம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.
13. சிறு குழு அங்கத்தினர் தாங்கள் மரங்களை வளர்க்கும் நிலத்தின் உரிமை சான்றினை அளிக்க வேண்டும்.
14. குழுவினர் அங்கத்தினர்கள் டிஐஎஸ்டி பயிற்சியில் பங்கு கொண்டு மற்ற குழுக்களுடன் தங்களின் சிறப்பு பயிற்சி முறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
15. உங்கள் சிறு குழு உள்ள பகுதியில் மற்ற சிறு குழுக்களும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் 100,000 மரங்களும் 5 வருடங்களுக்குள் 300,000 மரங்கள் வளர்க்கும் தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.